

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

குருநாகல் பெருந்தோட்டக் கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அகல்விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின், 2007 ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து, கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கூட்டுத்தாபனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி

இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் கம்பனி தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலாதிடான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனியிற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். அத்துடன் அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை கம்பனியால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக் கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

குருநாகல் பெருந்தோட்டக் கம்பனிக்கு பயிர்ச் செய்கை அலுவல்களுக்காக குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்த காணிகள் தொடர்பாக திறைசேரிக்கு செலுத் வேண்டியிருந்த நிலுவைக் குத்தகை கம்பனியின் ஏடுகளின் படி ரூபா 330,779,281 தொகையாக காணப்பட்டதுடன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி அந்தப் பெறுமதி ரூபா 368,920,534 தொகையாக காணப்பட்டமையால், ரூபா 38,141,253 இற்கான இணக்கமின்மையொன்று அவதானிக்கப்பட்டது. மேலும், திறைசேரிக்கு செலுத்த வேண்டிய இந்த குத்தகை நிதி நிலைமைக் கூற்றில் பொறுப்புக்கள் என காட்டப்படாமல், நிகழ்த்தக்க பொறுப்பு என ரூபா 342,979,245 இற்கான பெறுமதியொன்று கணக்குக் குறிப்புக்களில் காட்டப்பட்டிருந்தது.

மீளாய்வாண்டு இறுதியில் திறைசேரி மற்றும் உள்ளவாறு ரூபா 368,920,534 வரிசையமைச்சுடன் தொகை செலுத்த விரைவாக கலந்துரையாடி சரியான வேண்டியிருந்த போதிலும், குத்தகையை கணக்கீடு அதனை 2025 மார்ச் 17 திகதி செய்து தீர்ப்பதற்கு வரை காட்டப்பட்டிருந்ததுடன், நடவடிக்கை எடுக்க கம்பனியின் தேறிய வேண்டும். சொத்துக்களின் எண்ணிக்கையின் மீது அடிப்படையான சமப்பாடொன்றின் படி குத்தகை கணிக்கப்பட்டுள்ளதுடன், அந்த பெறுமதி குறைவாக கணப்பட்டதால் நிதி அமைச்சு மற்றும் வரிசை அமைச்சு இடையே சிக்கலை தீர்த்துக்கொள்ளும் வரை பொறுப்பு ஒன்றென இனங்காண முடியாது என.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 283.47 மில்லியனிற்கான இலாபமொன்று காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 476.61 மில்லியன் தொகை ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 193.14 மில்லியனிற்கான பின்னடைவொன்று அவதானிக்கப்பட்டது. அந்த பின்னடைவிற்கு முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக நிதி வருமானம் ரூபா 138.83 மில்லியனினால் குறைவடைதல், வருமான வரிச் செலவு ரூபா 73.53 மில்லியன் தொகை அதிகரித்தல் பிரதானமான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவு விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

விடயம்	2024 (ரூபா)	2023 (ரூபா)	முரண் (ரூபா)	முரணின் சதவீதம் நுற்றிற்கு
வருவாய்கள்	1,284,448,519	1,010,951,819	273,496,700	27
நிதி மற்றும் ஏனைய வருமானங்கள்	211,034,700	360,781,268	(149,746,568)	(42)
விற்பனைக் கிரயம்	794,727,717	563,224,713	231,503,004	41
நிருவாகச் செலவு	211,033,967	226,833,617	(15,799,650)	(7)
நிதிச் செலவு	74,888,281	47,244,012	27,644,269	59

2.3 விகிதாசார பகுப்பாய்வு

- (அ) மீளாய்வாண்டு இறுதியிலுள்ளவாறு நடைமுறை மற்றும் திடீர் சொத்து விகிதாசாரம் 5:1 மற்றும் 4:1 தொகையாக காணப்பட்டதுடன், கடந்த ஆண்டின் போது அந்த விகிதாசாரம் 5:1 ஆக காணப்பட்டது.
- (ஆ) மீளாய்வாண்டின் போது மொத்த இலாப விகிதாசாரம் 38 சதவீதமாக காணப்பட்டதுடன், கடந்த ஆண்டில் அந்த விகிதாசாரம் 44 சதவீதத்துடன் ஒப்பீடு செய்யும் போது தேறிய இலாப விகிதாசாரம் 06 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.
- (இ) மீளாய்வாண்டின் போது தேறிய இலாப விகிதாசாரம் 22 சதவீதமாக காணப்பட்டதுடன், கடந்த ஆண்டில் அந்த விகிதாசாரம் 47 சதவீதத்துடன் ஒப்பீடு செய்யும் போது தேறிய இலாப விகிதாசாரம் 25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) தொடங்கல்ஸந்த மாகாண தோட்டத் தொகுதியைச் சேர்ந்த ஹொலொன்கொல்ல பிரிவின் வெள்ளைத் தேங்காய் எண்ணெய் உற்பத்தித் தொழிற்சாலையொன்று நிர்மாணிப்பதற்காக கடந்த ஆண்டு இயந்திர உபகரணங்கள் கொள்வனவு செய்தல் முறைப் பிரகாரம் தேவையினை இனங்காணாமல் தெரிவு செய்யப்பட்ட வழங்குனரிடம் முதலாவது சந்தர்ப்பத்தில் ரூபா 9,644,090 இற்கான இயந்திரங்கள் கொள்வனவு செய்து மீண்டும் கூறுவிலைகள் அழைக்கப்படாமல் தொழில்நுட்ப மற்றும் பெறுகைக்குழு பரிந்துரையின் படி மீண்டும் ஒருமுறை அந்த வழங்குனரிடமே ரூபா 3,470,000 தொகை பெறுமதியான இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ரூபா 13,114,090 தொகை செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்த இயந்திர உபகரணங்கள் 02 வருடங்களுக்கு மிகையான காலம் கடந்திருந்த போதிலும், அவற்றை தேங்காய் எண்ணெய் உற்பத்தி அலுவல்களுக்காக பயன்படுத்தாமல் மீளாய்வாண்டு இறுதியிலும் விளைவற்று களஞ்சியப்படுத்தப்பட்டு காணப்பட்டது.	இந்த தொழிற்சாலையின் கொள்திறனை அதிகரித்தல் மற்றும் இயந்திரமொன்று செயற்படாத சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட உற்பத்தி அலுவல்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக ஆலோசகரினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் படி இந்த கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருந்ததென.	முறையான திட்டமொன்று இன்றி பெறுகை அலுவல்கள் மேற்கொண்டிருந்த உத்தியோகத்தர் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுப்பதற்கும் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரங்களை உற்பத்திக் கருமங்களுக்காக ஈடுபடுத்துவதற்கு விரைவாக வேலைத்திட்டமொன்று செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) கம்பனிக்கு சொந்தமான 07 தோட்ட வலையங்களில் 3,616.15 ஹெக்டயரிற்கான தென்னை பயிர்ச் செய்கை காணப்பட்டதுடன், மொத்த தென்னை மரங்களின் எண்ணிக்கை 495,032 ஆகும். 2021 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை வருடாந்தம் ஊடு பயிர்ச் செய்கை என நடப்பட்டிருந்த தேங்காய் கன்றுகளின் எண்ணிக்கை மற்றும் வெற்றிடங்கள் நிறப்ப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கை முறையே 9,796 தொகை, 13,538 தொகை, 9,800 தொகை, 8,735 தொகை மற்றும் 11,357 தொகை வீதம் மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு மேலும், நடுவதற்கான வெற்றிட கன்றுகளின் எண்ணிக்கை 82,774 தொகை காணப்பட்டது. கம்பனியின் பயிர்ச் செய்கை வகையிடையே பிரதான பயிராகிய தென்னை பயிர்ச் செய்கைகளின் வெற்றிட மரங்களின் எண்ணிக்கையை நிரப்பி பயிர்ச் செய்கையை விரிவாக்குவதற்காக ஆக்கபூர்வமான வேலைத் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டிலும் தென்னை ஊடு பயிர்ச் செய்கை ஆரம்பிப்பதற்கு மற்றும் வெற்றிடங்களுக்காக நடுதல் தொடர்ச்சியாக நடைபெறுவதுடன், தோட்டத் தொகுதியில் காணப்படுகின்ற வளங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதிக் கட்டுப்பாடு ஒன்றுடன் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைக்கு இணங்க பராமரிக்கக்கூடிய எண்ணிக்கை மாத்திரம் தொடர்ச்சியாக கன்றுகள் நடுவதன் மூலம் தென்னை பயிர்ச் செய்கையை விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.

வெற்றிட கன்றுகளை நடுதலை முழுமைப்படுத்துவதற்காக நிறைவான வேலைத்திட்டமொன்று தயாரித்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 செயற்திட்டங்கள் அல்லது மூலதன வேலைகளின் தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
தாதுசேனபுர TJC மாம்பழ செயற்திட்டம் செயற்படுத்துவதற்காக ரூபா 725,000 தொகை பெறுமதியான 2,900 மாங் கன்றுகள் கொள்வனவு செய்து 10 மாதங்கள் கடந்திருந்த போதிலும், கன்றுகளை நடுவதற்கு பொருத்தமான இடமொன்று காணப்படாமையால் குறிப்பிட்ட செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக இந்த கன்றுகளின் பண்புசார் தன்மைக்கு சேதம் ஏற்படும் ஆபத்து நிலைமையொன்று காணப்பட்டது.	கன்றுகள் நடுவதற்காக பயன்படுத்துவதற்கு வேண்டியிருந்த தரை வயற்பகுதி தொடர்பாக விவசாயிகள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக அதற்கு பதிலொன்று கிடைக்கும் வரை மரம் நடுவதை இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், அந்த மாங் கன்றுகளின் எண்ணிக்கை பாரிய பொலித்தீன் பைகளில் மாற்றப்பட்டு அதிக வளர்த்தியொன்று பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது என	முறையான திட்டமொன்று இன்றி செயற்திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு செயற்படுத்தப்படாத உத்தியோகத்தர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கும் கொள்வனவு செய்யப்பட்ட மாங் கன்றுகளை நடுவதற்காக விரைவான வேலைத் திட்டமொன்று செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 திகதிய 01/2021 இலக்கம் கொண்ட அரசு தொழில் முயற்சித் சுற்றறிக்கையின் 6.6 இன் பிரகாரம் நிதிக்கூற்றுக்களுடன் வரைவு வருடாந்த அறிக்கை கணக்காய்விற்கு சமர்ப்பித்திருக்கவில்லை.	வரைவு வருடாந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது என.	வருடாந்த அறிக்கை விரைவாக தயாரிப்பதற்கும், அடுத்த ஆண்டு முதல் சுற்றறிக்கையின் பிரகாரம் நிதிக்கூற்றுக்களுடன் வரைவு வருடாந்த அறிக்கை சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்தக்கூடிய மேலைத்திட்டமொன்று தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.